

14th August, 2024

To

BSE Limited
Corporate Relationship Department
P J Towers
Dalal Street, Fort
Mumbai – 400 001.

Dear Sir/Madam,

Sub: Newspaper publication of Unaudited Financial Results – Regulation 47 of SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015

We hereby enclose copies of extract of the Unaudited Standalone Financial Results of the Company for the quarter ended June 30, 2024 (UFR) published on August 14, 2024, in the newspapers, viz., 'Business Standard' (English) and 'Malai Malar' (Tamil).

We request you to take the above on record and note the compliance under relevant provisions of SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 (SEBI LODR).

Thank You

With regards,

For **KMC Speciality Hospitals (India) Limited**

Sushma K
Company Secretary & Compliance Officer



JANA SMALL FINANCE BANK (A scheduled commercial bank)
DEMAND NOTICE UNDER SECTION 13(2) OF SARFAESI ACT, 2002.

Registered Office: The Fairway, Ground & First Floor, Survey No.10/1, 11/2 & 12/2B, Off Domtur, Koramangla Inner Ring Road, Next to EGL Business Park, Challengatta, Bangalore-560071.
 Branch Office: No.259/4/129, Saradha College Road, Opp to Anna Salai, Alagapuram, Swarnapuri, Salem - 636016

Whereas you the below mentioned Borrower's, Co-Borrowers, Guarantors and Mortgagors have availed loans from Jana Small Finance Bank Limited, by mortgaging your immovable properties. Consequently to default committed by you all, your loan account has been classified as Non-performing Asset, whereas Jana Small Finance Bank Limited being a secured creditor under the Act, and in exercise of the powers conferred under section 13(2) of the said Act read with rule 2 of Security Interest (Enforcement) Rules 2002, issued Demand notice calling upon the Borrower's/ Co-Borrower's/ Guarantors/ Mortgagors as mentioned in column No.2 to repay the amount mentioned in the notices with future interest thereon within 60 days from the date of notice, but the notices could not be served on some of them for various reasons.

Sr. No.	Name of Borrower/ Co-Borrower/ Guarantor/ Mortgagor	Loan Account No. & Loan Amount	Details of the Security to be enforced	Date of NPA & Demand Notice Date	Amount Due in Rs. / as on
1	1) Mr. Udhayakumar, S/o. Gopal, D.No.165, Santhapattai, Pudukalayan, Salem-636306. Also at: Mr. Udhayakumar, S/o. Gopal, D.No.165, Santhapattai, Pudukalayan, Salem-636306. 2) Mrs. Lavanya Thangaraj, W/o. Udhayakumar, D.No.165, Santhapattai, Pudukalayan, Salem-636306.	Loan Account No. 46039430002373 Loan Amount: Rs.17,14,751.00	Description of the Property: All that piece and parcel of the immovable property bearing Tamil Nadu, Salem Dist., Salem West Rd, Jalagandapuram Sub Rd, Pudukalayan Village, Edappadi Taluk, in Survey No.145/1A as Patta No.296 related land with building situated with the following Boundaries on: On the East: Road, On the West: Remaining land for Gopal, On the South: Samuthiram Village boundary. On the North: Property belongs to Selvi. Admeasuring Totally 0.21 of land in full and with all pathway rights and easement rights annexed thereto.	NPA Date: 01-08-2024 & Notice sent on 13-08-2024	Total Amount as on 07-08-2024 Rs. 17,97,405.00
2	1) Mr. Gopinath S, S/o. Selvaraj, No.1274, GH Near Ganapathy Nagar, Tholampatty, Omalur, Salem-636503. Also at: Mr. Gopinath S, S/o. Selvaraj, 1/269, GH Near Tholampatty, T. Marangalam Omalur, Salem-636503. 2) Mr. Selvaraj, S/o. Govindan, No.1274, GH Near Ganapathy Nagar, Tholampatty, Omalur, Salem-636503. 3) Mrs. Amudha, W/o. Manickam, No.1274, GH Near Ganapathy Nagar, Tholampatty, Omalur, Salem-636503.	Loan Account No. 30459630000116 Loan Amount: Rs.11,00,000/-	Description of the Property: All that piece and parcel of the immovable property bearing Tamil Nadu, Salem Dist., Salem West Rd, Tharamangalam SRD, T. Marangalam Village, Omalur Taluk, in Old Survey No.71/9 as per Patta No.1182 New Subdivision Survey No.71/9A2 related land with Building situated with the following Boundaries on: On the East: East-West 17 feet wide North-South pathway. On the West: Property belongs of kudakkal Mani. On the South: North-South 17 feet wide East-West Pathway. On the North: by Common well and Vinayagar Kovil. Admeasuring East-West both side 25 feet North-South both side 40 feet totally 1000 Sq.ft in full and all pathway rights and easement rights annexed thereto. The Building Measurement 22'20"= 440 Sq.ft.R.C.C. Tharas.	NPA Date: 01-08-2024 & Notice sent on 09-08-2024	Total Amount as on 07-08-2024 is Rs. 10,82,127.40

Notice is therefore given to the Borrower/ Co-Borrower/ Guarantor & Mortgagor as mentioned in Column No.2, calling upon them to make payment of the aggregate amount as shown in column No.6, against all the respective Borrower/ Co-Borrower within 60 days of Publication of this notice as the said amount is found payable in relation to the respective loan account as on the date shown in Column No. 6. It is made clear that if the aggregate amount together with future interest and other amounts which may become payable till the date of payment, is not paid, Jana Small Finance Bank Limited shall be constrained to take appropriate action for enforcement of security interest upon properties as described in Column No. 4. Please note that this publication is made without prejudice to such rights and remedies as are available to Jana Small Finance Bank Limited against the Borrower's/ Co-Borrower's/ Guarantors/ Mortgagors of the said financials under the law, you are further requested to note that as per section 13(13) of the said act, you are restrained/prohibited from disposing of or dealing with the above security or transferring by way of sale, lease or otherwise of the secured asset without prior consent of Secured Creditor.
 Date: 14.08.2024, Place: Salem Sd/- Authorised Officer, For Jana Small Finance Bank Limited

JANA SMALL FINANCE BANK (A scheduled commercial bank)
DEMAND NOTICE UNDER SECTION 13(2) OF SARFAESI ACT, 2002.

Registered Office: The Fairway, Ground & First Floor, Survey No.10/1, 11/2 & 12/2B, Off Domtur, Koramangla Inner Ring Road, Next to EGL Business Park, Challengatta, Bangalore-560071.
 Branch Office: No.28/36, 1st Floor, South West Boag Road, T Nagar, Chennai-600017.

Whereas you the below mentioned Borrower's, Co-Borrower's, Guarantors and Mortgagors have availed loans from Jana Small Finance Bank Limited, by mortgaging your immovable properties. Consequently to default committed by you all, your loan account has been classified as Non-performing Asset, whereas Jana Small Finance Bank Limited being a secured creditor under the Act, and in exercise of the powers conferred under section 13(2) of the said Act read with rule 2 of Security Interest (Enforcement) Rules 2002, issued Demand notice calling upon the Borrower's/ Co-Borrower's/ Guarantors/ Mortgagors as mentioned in column No.2 to repay the amount mentioned in the notices with future interest thereon within 60 days from the date of notice, but the notices could not be served on some of them for various reasons.

Sr. No.	Name of Borrower/ Co-Borrower/ Guarantor/ Mortgagor	Loan Account No. & Loan Amount	Details of the Security to be enforced	Date of NPA & Demand Notice Date	Amount Due in Rs. / as on
1	1) Sundarraj Balakrishnan (Deceased Borrower), Rep. by his Legal Heirs 2) Shakila, S. W/o. Deceased Borrower Mr. Sundarraj, 3) Aravind, S. S/o. Deceased Borrower Mr. Sundarraj, 4) Vijay, S. S/o. Deceased Borrower Mr. Sundarraj, 5) Sagundhala, M/o. Deceased Borrower Mr. Sundarraj, Also at 1 to 6: No.10A, Thiru VI KA 4th Street, Madhavaram, Chennai-600060.	Loan Account No. 47809630000480 Loan Amount: Rs.18,00,000/-	Description of the Property: All that piece and parcel of the property bearing No.11 Part, New No.10 Part, Thiru. VI.KA 4th Street, (as per property tax assessment No.10A, Thiru-VI-KA 4th Street, Roja Nagar, Madhavaram, Chennai-600060), Madhavaram Village, Madhavaram Taluk, Thiruvallur District, comprised in S.No. 1050/2, Manavira Thoraya Patta No.1653 as per Patta Natham S.No.65/2, Measuring 1180 sq.ft., together with house thereon and the Land Bounded on: North by: Property belongs to Mrs. Shazadi Bee, South by: Property belongs to Mr. Seran, East by: Thiru-VI-KA 4th Street, West by: Property belongs to Mr. Rajamallam. Measuring: Northern side: 60 Feet, Southern side: 58 Feet, Eastern side: 20 Feet, Western side: 20 Feet. Situated within in the Sub Registration District of Madhavaram and Registration District of Chennai North.	NPA Date: 02-07-2024 & Notice sent on 13-08-2024	Total Amount as on 11-08-2024 Rs. 16,59,698.00
2	1) Mr. Yuvraj Gopal, S/o. Gopal, No.384, Veerappa, Rajam Pettai Street, Thimmarajampettai, Kancheepuram-63160. 2) Mr. Gopal, S/o. Kesavan, No.384, Veerappa, Rajam Pettai Street, Thimmarajampettai, Kancheepuram-63160. 3) Mrs. Dhanam Gopalayudh, W/o. Gopals, No.384, Veerappa, Rajam Pettai Street, Thimmarajampettai, Kancheepuram-63160.	Loan Account No. 46569430000336 Loan Amount: Rs.7,08,551/- Rs.695,374/-	Description of the Property: All that piece and parcel of Land and Building, comprised in Gramanatham old S.No.216 & 220B as per Patta New S.No.28/7 & 28/20B, measuring with an extent of 120 sq.ft., out of 2255 Sq.ft., Situated at Thimmarajampettai Madura Veerapparam Pettai Village, Walajabad Taluk, Kancheepuram District. Bounded on the North by: Street, South by: A Schedule Property of Mr. K. Mohan, East by: Property belongs to Mr. Murugary Thambiran, West by: Vacant Plot belongs to Mr. Thanigaimalai Thambiran. Measuring: East to West on the Northern side: 22 Feet, East to West on the Southern side: 22 Feet, North to South on the Eastern side: 55 Feet, North to South on the Western side: 55 Feet. Situated at within the Sub-Registration District of Walajabad and in the Registration District of Kancheepuram.	NPA Date: 01-08-2024 & Notice sent on 13-08-2024	Total Amount as on 07-08-2024 Rs. 1,84,236.10

Notice is therefore given to the Borrower/ Co-Borrower/ Guarantor & Mortgagor as mentioned in Column No.2, calling upon them to make payment of the aggregate amount as shown in column No.6, against all the respective Borrower/ Co-Borrower within 60 days of Publication of this notice as the said amount is found payable in relation to the respective loan account as on the date shown in Column No. 6. It is made clear that if the aggregate amount together with future interest and other amounts which may become payable till the date of payment, is not paid, Jana Small Finance Bank Limited shall be constrained to take appropriate action for enforcement of security interest upon properties as described in Column No. 4. Please note that this publication is made without prejudice to such rights and remedies as are available to Jana Small Finance Bank Limited against the Borrower's/ Co-Borrower's/ Guarantors/ Mortgagors of the said financials under the law, you are further requested to note that as per section 13(13) of the said act, you are restrained/prohibited from disposing of or dealing with the above security or transferring by way of sale, lease or otherwise of the secured asset without prior consent of Secured Creditor.
 Date: 14.08.2024, Place: Chennai Sd/- Authorised Officer, Jana Small Finance Bank Limited

PUBLIC NOTICE FOR E- AUCTION SALE

WHEREAS, the undersigned is the Authorized Officer of Standard Chartered Bank, having one of its places of business at No.19, Rajaji Salai, Chennai – 600001 [Hereinafter called "the Bank"]. The undersigned being the Authorized Officer of Standard Chartered Bank under the Securitisation and Reconstruction of Financial Assets and Enforcement of Security Interest Act, 2002 (the Act) and in exercise of powers conferred under Section 13 (2) read with Rule 3 of the Security Interest (Enforcement) Rules, 2002 (the Rules) issued demand notice dated 10.02.2022 calling upon the borrowers, namely (1). Balaji N R, (2). B Porikalai, No. 14 Thandavaraya, Kiramani Street, Tondiarpet, Chennai - 600019 (the Borrower) calling upon them to repay the outstanding amount being Rs.1,00,00,000.00/- (Rupees One Crore Only) along with further interest w. e. f. 09.02.2022 till actual date of payment within 60 days from the date of receipt of the said notice. The Borrower's having failed to repay the amount, notice is hereby given to the borrower and the public in general that the undersigned has taken possession of the property mortgaged with the Bank, described hereinbelow, to recover the said outstanding amount, in exercise of powers conferred on me under Section 13(4) of the Act read with Rule 8 of the Rules on 05th April 2024.

Now, the public in general is hereby informed that the said property would be sold by e-auction on 24th day of September 2024 through e-auction platform provided at web-portal www.mateauxions.com and bidding shall take place through online electronic bidding on the said website, as per the procedure and the terms and conditions stated below:

DETAILS OF SALE	
Date & Time of e-Auction	24th September 2024 : Time 11.00 am to 1.00 pm with auto time extension of five minutes each till the sale is completed.
Reserve Price	Rs. 1,81,44,000.00/- (Rupees One Crore Eighty One Lakh Forty Four Thousand Only)
Earnest Money Deposit (EMD)	Rs. 18,14,400.00/- (Rupees Eighteen Lakh Fourteen Thousand Four Hundred Only).
EMD Remittance	Deposit through EFT/NEFT/RTGS transfer in favour of Mortgage Suspense Account No. 42705095742; IFSC : SCBL0036078.
Bid Multiplier	Rs. 50,000/-
Property Inspection	19th September 2024 between 11:00 a. m. and 1:00 p. m
Submission of online bid application with EMD	20th September 2024 onwards
Last date of submission of online bid application along with EMD	23.09.2024 up to 5 pm.

PROCEDURE AND TERMS & CONDITIONS OF PUBLIC AUCTION BY INVITING BIDS:

- The property can be inspected on 19th Sep 2024 between 11.00 a.m. and 1.00 p.m.
- The Tender/ bid form with the terms and conditions can be obtained online from the website http://www.mateauxions.com. The tender form and the terms and conditions would be available in the website from 15th Aug 2024 to 24th Sep 2024 up to 11.00AM. The bid/ tender form complying with all necessary terms shall be submitted along with a Deposit through EFT/NEFT/RTGS transfer as mentioned in details of auction sale. The bidders can participate in auction for any one of the property or all the properties mentioned above by submitting EMD deposits by way of Deposit through EFT/NEFT/RTGS transfer in favour of Mortgage Suspense Account No. 42705095742; IFSC : SCBL0036078 to the Authorized Officer. The earnest money amounts shall not carry any interest.
- Last date to submit the bid along with Earnest Money Deposit is on or before 5.00 pm on 23rd Sep 2024.
- Along with the bid form the proposed bidder shall also attach his/her identity proof and the proof of residence such as copy of the passport, election commission card, ration card driving license etc and a copy of the PAN card issued by the Income Tax Department of India.
- Bidders shall hold a valid Digital Signature Certificate issued by competent authority and valid email ID. (e-mail ID is absolutely necessary for the intending bidder as all the relevant information and allotment of ID & password by M/s Matex Net Pvt Ltd may be conveyed through e-mail).
- On the auction date all the bids so received would be opened and the bid of the highest bidder, provided it is above the reserve price, may be accepted by the bank. In no eventuality would the properties be sold below the reserve price. However, the bidders personally present for the auction shall have the right to further enhance their bid price by a minimum sum of Rs 50,000/-, and in the event of higher bid price being offered, the Bank shall have the right to accept the same. After each bid, the window for the next bid shall be open for 5 mins within which the next bid can be placed. The Auction time shall be 120 Minutes from 11.00 A.M. to 1.00 P.M. with unlimited extensions of 5 minutes each. In case bid is placed in the last 5 minutes of the closing time of the e-Auction, the closing time will automatically get extended for 5 minutes.
- Thereafter, when the Bank confirms the sale, the purchaser will be required to pay deposit of 25% (twenty-five percent) of the sale price, after adjusting the earnest money deposit, immediately with the undersigned. The balance amount of the purchase price shall be paid by the purchaser to the undersigned on or before the fifth day of confirmation of the sale of the said property/properties or such extended period as may be agreed upon in writing by the parties. In default of payment & within the time as mentioned above, the bank shall be at liberty to forfeit the earnest money deposit and proceed with re-auction of the property. The defaulting purchaser shall forfeit all claims to the property or to any part of the sum for which it may be subsequently sold.
- All the payments shall be made by the purchaser by means of Deposit through EFT/NEFT/RTGS transfer in favour of Mortgage Suspense Account No. 42705095742; IFSC : SCBL0036078.
- On receipt of the sale price in full, the bank shall be issuing a sale certificate in favour of the purchaser and would hand over the possession of the property to the purchaser.
- The said immovable property described in the schedule herein below shall remain and be at the sole risk of the purchaser in all respects including loss or damage by fire or theft or other accidents, and other risk from the date of the confirmation of the sale by the undersigned Authorized Officer. The Purchaser shall not be entitled to annul the sale on any grounds whatsoever.
- The Demand Draft/Pay Order deposited towards the earnest money shall be returned to the unsuccessful bidder.
- For all purposes, sale of the said property is strictly on "AS IS WHERE IS BASIS" and "AS IS WHAT IS BASIS". To the best of the knowledge and information of the Authorized Officer of the bank, no other encumbrances exist on the property. Please note that the bidders can participate in auction for either 1 property or multiple properties by paying the required EMD amount as per item wise given.
- All expenses relating to stamp duty, registration charges, transfer charges and any other charges in respect of the above referred property shall be borne by the purchaser.
- The Authorized Officer is not bound to accept the highest offer or any or all offers and the bank reserves its right to reject any or all bid(s) without assigning any reasons therefor.
- No person other than the bidders themselves or their duly authorised representative shall be allowed to participate in the auction sale proceedings.
- This notice is also notice to the above said borrower (1). Balaji N R, (2). B Porikalai, No. 14 Thandavaraya, Kiramani Street, Tondiarpet, Chennai 600019, under Rule 8 (6) of the Security Interest (Enforcement) Rules, 2002.

SCHEDULE OF THE PROPERTY
 Flat No.203, situated in the second Floor, measuring 1314 sq. ft., together with an undivided 402.39/36244 sq.ft., share in land measuring 15 Grounds 244 sq.ft., comprised in R.S.No.106/15 and 106/16, Nungambakkam Village, bearing Old No.96 and New Door No.104, Nungambakkam High Road, as per Property Tax Payment Receipt 50/75 (104/2F), Mahatma Gandhi Salai, Nungambakkam, Chennai - 600 034 and Land bounded on the:
 North by : Storm water
 South by : Nulla Ganesh
 East by : Private Road
 West by : Nungambakkam High Road
 Situated within sub-Registered District of Joint-II, Thousand Lights and Within the Registration District of Chennai Central

Further details please contact:
 The Authorized Officer, at No.19, Rajaji Salai, Chennai 600001.
 AND
 Please refer to the link provided on Standard Chartered Bank/Secured creditor's website i.e.
<https://www.sc.com/in/important-information/public-saled-notice-of-properties-under-the-possession-of-bank/>
 Date: 13.08.2024 Place: Chennai
 Standard Chartered Bank Authorized Officer

KMC Speciality Hospitals (India) Limited
 (CIN : L85110TN1982PLC009781)

Regd. Off. : No. 6, Royal Road, Cantonment, Trichy – 620 001. Phone : 0431 - 4077777; Fax : 0431 - 2415402;
 E-Mail : corporatecompliance@kauveryhospital.com ; Web : www.kauveryhospital.com

Extract from the statement of Unaudited Financial Results for the Quarter ended 30th June, 2024
 (Rs. In Lakhs except EPS)

Sl. No.	Particulars	Quarter ended			Year ended
		30 th June, 2024 (Unaudited)	31 st March, 2024 (Unaudited)	30 th June, 2023 (Unaudited)	
1	Total income from operations	5,368.89	4,566.39	4,248.33	18,073.52
2	Net Profit for the period (before Tax, Exceptional and / or Extraordinary items)	739.67	942.41	936.41	4,055.82
3	Net Profit for the period before Tax (after Exceptional and / or Extraordinary items)	739.67	942.41	936.41	4,055.82
4	Net Profit for the period after Tax (after Exceptional and / or Extraordinary items)	550.72	708.60	693.64	3,037.93
5	Total Comprehensive Income for the period [Comprising Profit for the period (after Tax) and other Comprehensive Income (after Tax)]	543.18	700.17	693.37	3,007.76
6	Equity Share Capital	1,630.85	1,630.85	1,630.85	1,630.85
7	Reserves excluding Revaluation Reserve as shown in the Audited Balance Sheet of the previous year	-	-	-	12,727.12
8	Earnings Per Share of Re.1/- each: 1. Basic (Rs.) 2. Diluted (Rs.)	0.34 0.34	0.43 0.43	0.43 0.43	1.86 1.86

(Not annualised) (Not annualised) (Not annualised) (Annualised)

Note : The above is an extract of the detailed format of Unaudited Financial Results for the Quarter ended 30th June, 2024 filed with the Stock Exchange under Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The full format of the Quarterly Results are available on the website of the stock exchange www.bseindia.com and Company's website www.kauveryhospital.com/investors#

For KMC Speciality Hospitals (India) Limited
 -sd-
Dr. S. Manivannan
 Managing Director
 DIN : 00910804
 Place : Chennai
 Date : 13th August, 2024

DEMAND NOTICE

EDELWEISS ASSET RECONSTRUCTION COMPANY LIMITED

CIN: U07100MH2007PLC174759
 Retail Central & Regd. Office: Edelweiss House, Off CST Road, Kalina, Mumbai 400098

Demand Notice Under Section 13(2) Of The Securitisation And Reconstruction Of Financial Assets And Enforcement Of Security Interest Act, 2002. ("The Act") Read With Rule 3 (1) Of The Security Interest (Enforcement) Rules 2002.

The undersigned being the Authorized Officer of the Edelweiss Asset Reconstruction Company Limited ("EARC") under the Securitisation and Reconstruction of Financial Assets and Enforcement of Security Interest Act, 2002. In exercise of powers conferred under the Section 13 (2) of the Act read with rule 3 of the security interest (Enforcement) Rules, 2002, the Authorized Officer has issued a Demand Notice under section 13 (2) of the Act, calling upon the following borrower(s), to repay the amounts mentioned in the respective Demand Notice issued to them that are also given below.

In connection with above, Notice is hereby given once again, to the Borrowers to pay EARC, within 60 days from the publication of this notice, the amounts indicated herein below, together with further interest as detailed in the said Demand Notice, from the date(s) mentioned below till the date of payment and/or realization, payable under the loan agreement read with other documents/writings, if any, executed by the said borrower(s). As security for due repayment of the loan, the following asset have been mortgaged to EARC by the said borrower(s) respectively.

Sl No	Name Of The Borrower(s)/ Co-Borrower/ (s)	Demand Notice Date & Amount	Details of the Trust & Assignor
1.	1) AKILANDAM (Borrower) 2) JAYASEELAN LAN: 196600038497	26-07-2024 Rs. 5,43,341/-	EARC TRUST SC 488 & Fincare Small Finance Bank Limited
Description Of Property:- ALL THE PIECE AND PARCEL OF THE SITE The immovable property bearing no kancheepuram district, chingalputta registration district, cheyyur sub-registrar office, cheyyur taluk,village no.36, purap palam comprised in old grama natham s.no.96/part: new grama s.no.96/6. Under grama natham patta no.144, measuring an extent of 0.005 Hec.0.0114 Acres) Together with house and E.B. Security connection no.09-594-002-179 thereon) presently belongs to Mr. Jayaseelanan son of jayalal Measuring 0.005 Hec.0.01 1/4 Acres) along with present and future construction thereon, AND BOUNDED ON THE EAST BY: Cement wall WEST BY: Srinivasan house NORTH BY: School compound wall SOUTH BY: cement wall			
2.	1) ARIVAZHAGAN C (Borrower) 2) Saraswathi Chinnadurai 3) Aruna A LAN: 2166000150740	26-07-2024 & Rs. 5,58,480/-	EARC TRUST SC 488 & Fincare Small Finance Bank Limited
Description Of Property:- ALL THE PIECE AND PARCEL OF THE SITE The building bearing ad measuring 4300 sq.ft., comprised in old survey no.505, sub division of new survey no.505/5A1c, situated at no.74, periyakuppam village, Tiruvallur Taluk and district within the registration district of kancheepuram and sub registration district of thiruvallur bounded as follows: Total 4300 sq.ft. AND BOUNDED ON THE; EAST BY: Kisthappa naidu land WEST BY: new road NORTH BY: seenuvasan land SOUTH BY: Raghavan land.			
3.	1) CHINNASAMY (Borrower) 2) Sutha C LAN: 2166000075541	26-07-2024 & Rs. 3,66,613/-	EARC TRUST SC 488 & Fincare Small Finance Bank Limited
Description Of Property:- PROPERTY 1: All The Piece And Parcel Of The Site House Sit And House Had An Extent Of 1200 Sq Ft., In Plot No 156 Bearing Door No B 10/1565 In Tax Assessment No.2516 Comprised In Survey No 53/9 Is Situated At Sri Jeyam Nagar Perumal Goundanpatti South Seval Pulam, B.A. Ammapatti Village, Bodinayakanur Sub Registrar Office, Bodinayakanur Taluk, Periyakulam Registration District, Theni District And Bounded On The; Within The Above Cont'd Boundaries: East West Side 30 Feet Each And South N Orth Both Sides 40 Feet Each And All In Total 1200 Sq Ft., Of Plot Together With All Buildings And Structure Attached To The Earth Or Permanently Fastened To Anything Attached To Earth, Both Present And Future And All Easementary/ Customary Rights Annexed Thereto. AND BOUNDED ON THE; East By: Plot No 157 West By: 20 Feet Wide East West Road North By: 20 Feet Wide East West Road South By: Plot No 195.			
4.	1) ELANGOVAN KATHAN (Borrower) 2) Chitra Elangovan LAN: 2166000116995	26-07-2024 & Rs. 16,96,015/-	RC TRUST SC 488 & Fincare Small Finance Bank Limited
Description Of Property:- PROPERTY 1: ALL THE PIECE AND PARCEL OF THE SITE 1. Madurai district, Madurai north registration district, Chokkikulam sub registration office, Madurai town, Survey ward no 10, Corporation old ward no 18, Now in ward 19, Madurai north, Indira naga, in town survey NO 1757 to an extent of 1 acre 49 cents in which southern from north portion to an extent of 63 cents in which 507 sq feet of the property within the following boundaries. Within which property measuring East-West 39 feet on the north and south, North-South 13 feet on the east and west, totally to an extent of 507 sq feet. 2. Madurai district, madurai north registration district, Chokkikulam sub registration office, Madurai Town, Survey Ward no 10, Corporation old Ward no 18, Now in ward no 19, Madurai north, Indira naga, in town survey no 1757 to an extent of 1 acre 49 cents in which southern from north portion to an extent of 63 cents in which 1 1/2 cents equivalent to 507 sq feet of the property within the following boundaries. Within which property measuring, east-west 39 feet on the North and south, North-South 12 feet on the east and west totally to an extent of 507 sq feet of the property. This Item No 1 & 2 totally to an extent of 1014 sq feet in which constructed a house building bearing a door no 28A/SMK-1, Kulamangalam rd, in property tax assessment no 02071, and its deposits and other amenities. AND BOUNDED ON THE; EAST BY: Item No-1-Property belongs to soundarajan . Item no-2-Property belongs to Rai. WEST BY: Item No-1-North-south 20 feet common road. Item No.2-north-south 20 feet common road. NORTH BY: Item No-1-Property belongs to periyasamy asari. Item No-2-Property belongs to V. madaswamy. SOUTH BY: Item no-1-Property belongs to Sakthivel. Item No-2-Property belongs to Ramasamy aiyar.			
5.	1) G GANESAN (Borrower) 2) VISALATCHI CHINNADURAI 3) KARUNAKARAN GANESAN LAN: 1866000019738	26-07-2024 & Rs. 5,74,944/-	EARC TRUST SC 488 & Fincare Small Finance Bank Limited
Description Of Property:- ARYKANNAR Registration 1: ALL THE PIECE AND PARCEL OF THE SITE In Vellore District, Vellore Taluk, Arakkonam Registration Dist. Walaja Sub Registration dist. Walaja taluk, Bagavelli village Survey No. 207/1A New sub division survey no. 207/1A/10 at the site measuring 0.04 % cents or 1962 Sq.ft. AND BOUNDED ON THE; EAST BY: Road WEST BY: Eakarika NORTH BY: House owned by Kaniyappan SOUTH BY: Road			
6.	1) MOHAMMED ALZINNA M E (Borrower) 2) Annuil Arabia M LAN: 20660000351143	26-07-2024 & Rs. 10,90,163/-	EARC TRUST SC 488 & Fincare Small Finance Bank Limited
Description Of Property:- PROPERTY 1: ALL THE PIECE AND PARCEL OF THE SITE bearing Plot-4 and the house situated at thiruvallur district, thiruttani taluk, thiruttani, Madam village group kidevadhanam village in Murgappa nagar extension, Comprised in SF NO 357/12, and house site measuring, East to west side 31 ft and North to south both sides 11 ft, totalling an extent of 341 sq ft. and the terraced house with doors, windows, electrical fittings, appearance etc. AND BOUNDED ON THE; EAST BY: Vasu cheethi's vacant plot WEST BY: Road running north to south NORTH BY: Plot No 3, presently chandrasekhar's house SOUTH BY: Gomathi's vacant plot no 5.			
7.	1) MOHAMMED RIYAS ABDUL WAHAB (Borrower) 2) Sikandar Fathima Abdul Wahab 3) Ravuthi Umma Salima LAN: 2166000025748	26-07-2024 & Rs. 23,95,393/-	EARC TRUST SC 488 & Small Finance Bank Limited
Description Of Property:- PROPERTY 1: ALL THE PIECE AND PARCEL OF THE SITE Madurai district, Madurai south registration district, madurai joint IV sub registration office, Madurai south taluk, no. 41, Avanigadda village in R.S. No. 90/4 to an extent of 72 cents in which Eastern portion of 32 cents in which Northern portion to an extent of 40 cents in which Eastern portion to an extent of 617 1/2 sq ft of property within the following boundaries: within which property measuring East-West 39 feet on the north and 20 ft on the south, north-south 30 ft on the east and 31 ft on the west, totally to an extent of 617 1/2 sq ft in which constructed a house building bearing door no.25, meenakshi nagar 5th street in property tax assessment no. 01754 and its deposits and other amenities, at present survey no.90/4A AND BOUNDED ON THE; EAST BY: Property belongs to sikandar fathima WEST BY: Property belongs to M.Rajam Ammal NORTH BY: Property belongs to seethalakshmi and Ramachandran SOUTH BY: 20 ft Meenakshi nagar 5th street			

8.	1) NANTHAKUMAR SELVAN (Borrower) 2) SARASAL SELVAN 3) Selvan T K LAN: 2066000015697	26-07-2024 & Rs. 5,13,245/-	EARC TRUST SC 488 & Fincare Small Finance Bank Limited
Description Of Property:- PROPERTY 1: ALL THE PIECE AND PARCEL OF THE SITE All that piece and parcel of Gobichettipalayam RD, Tokkanickanpattanam SRD, Gobichettipalayam taluk, Vaniputhur village, Natham Survey No.300 Purjhal Hec.16.32.5, Now New Natham No.57/121, Thukanickanpattanam, ward NO.8, Thiru.VI.KA. Street d no 48 & 49 for an extent of 890 sq feet within the following boundaries. East-west northern side 23 feet, East-west southern side 23 1/2 feet, South-North Eastern side 38 3/4 feet. South-North western side 37 3/4 feet. Within the above said boundaries total 890 sq feet, house site with building, cart track rights mentioned in sale deed. AND BOUNDED ON THE; EAST BY: Palaniyanaya and others house on the EAST WEST BY: 5 feet breadth common thadam belonged to loan applicant house and pappathi house on the west NORTH BY: Nanjammal and Palaniswamy properties on the north SOUTH BY: Thulasinani vahayar house on the south.			
9.	1) PALANIKUMAR MALAIRAJAN (Borrower) 2) Susila LAN: 20660000498656	26-07-2024 & Rs. 12,88,483/-	EARC TRUST SC 488 & Fincare Small Finance Bank Limited

